

ICF gets recognised for its Green Steps by Exnora International

ICF has been the front runner in eco-preservation and has been persistently focusing on various eco-friendly measures such as Carbon Neutrality, Zero Discharge, Plantation of Trees and plants all over ICF, Revitalization of a lake, solid waste management and recycling of bio-degradable waste into manure, introduction of bio-toilets in all the coaches manufactured by ICF, turning out of CNG powered DEMUs, paintless Antyodaya Coaches, etc.

ICF has also recently received the prestigious GreenCo Green Shield for its sustained Green measures and has bagged the coveted 'Best Environment and Cleanliness Shield' among Railway organisations this year.

In recognition of its various green measures and its resolve for eco-preservation and regeneration of energy, Exnora International, an NGO pioneering in preservation of nature and prevention of environmental degradation, has awarded the prestigious "ExNoRa Swachh Udhog Award", "ExNoRa Prakruthi Ratna Award" & "ExNoRa Paryavaran Mithra Award" to ICF Team of Officials and Staff, in a function held at Dr. Ambedkar Arangam, ICF, today (21.12.2018).

Shri. M. B. Nirmal, Founder, ExNoRa, Shri S.M. Vasu, Environmentalist, and Smt. Nanditha Krishna, Environmentalist and Founder CPR Environmental Education Centre, Chennai, presented these awards. On behalf of ICF, the members of the Mahila Shakti Team, All Women Team of ICF, Sri S. Mani, General Manager, ICF, and Sri D.P. Dash, Chief Design Engineer, ICF, received the same. During the function, a book titled "Greening of a Factory" Co-authored by Sri S. Mani and Sri D.P. Dash was also released by the Chief Guests.

An unique Tree Guard of Honor was presented by School Children for the Team ICF as a recognition of their contribution to eco-preservation.

ஐகிஎப்ஃபுக்கு எக்ஸ்னோரோ அமைப்பு பசுமை விருதுகள் வழங்கியது.

ஐகிஎப் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தலைசிறந்த நிறுவனமாக கார்பன் நியூட்ரல் நிலை , தொழிற்சாலைக்கழிவுகளை முற்றிலும் சுத்திகரித்து அனுப்புதல், ஐகிஎப் வளாகமெங்கும் மரங்கள் மற்றும் செடிகள் நடுதல் , கழிவுக்குட்டையாக இருந்த ஐகிஎப் ஏரியை தூய்மைப்படுத்தி அதில் வெளிநாட்டுப் பறவைகள் வரும் அளவுக்கு சுத்தமாக பராமரித்தல் , திடக்கழிவு மேலாண்மை மையத்தை நிறுவி அதன் மூலம் பசுமைக்கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாக்குதல் , தனது தயாரிப்பான ரயில்பெட்டிகளில் பசுமைக் கழிவுறைகளை நிறுவுதல்

போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் சிறந்த பசுமை நடவடிக்கைகளுக்காக பெருமை மிகு கிரீன்கோ தங்க கேடயத்தையும் , ரயில்வே அமைச்சரிடம் இருந்து சிறந்த சுற்றுச்சூழல் மற்றும் தூய்மைப் பராமரிப்புக்கான சிறந்த ரயில்வே நிறுவனத்திற்கான கேடயத்தையும் இவ்வாண்டு பெற்றது.

இத்தகு பசுமை நடவடிக்கைகளுக்காக அரசுசாரா நிறுவனமான எக்ஸ்னோரா அமைப்பு , இன்று (21.12.2018) ஐசிஎப் அம்பேத்கர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பெருமைமிகு எக்ஸ்னோரா தூய்மை நிறுவன விருது , எக்ஸ்னோரா பசுமை மண் ரத்னா விருது, மற்றும் எக்ஸ்னோரா சுற்றுச்சூழல் நண்பர் விருது, ஆகியவற்றை ஐசிஎப்புக்கு வழங்கியது.

இந்த விருதுகளை எக்ஸ்னோரா அமைப்பின் நிறுவனர் திரு எம்பி நிர்மல், சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு எஸ்.எம். வாசு , சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் சிஆர்பி சுற்றுச்சூழல் கல்வி மைய நிறுவனர் திருமதி நந்திதா கிருஷ்ணா , ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு ஐசிஎப்புக்கு வழங்கினர். இவற்றை ஐசிஎப் சார்பில் ஐசிஎப் மகிளா சக்தி அனைத்து மகளிர் குழுவினரும் , ஐசிஎப் பொது மேலாளர் திரு எஸ். மணி மற்றும் ஐசிஎப் தலைமை வடிவமைப்பு பொறியாளர் திரு டி.பி. தாஷ் அவர்களும் பெற்றுக் கொண்டனர். இந்த விழாவின் போது ஐசிஎப் பொது மேலாளர் திரு எஸ். மணி மற்றும் ஐசிஎப் தலைமை வடிவமைப்பு பொறியாளர் திரு டி.பி. தாஷ் இருவரும் இணைந்து எழுதிய “ஒரு தொழிற்சாலையின் பசுமை மயமாக்கல்” (Greening of a Factory) என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.

விழாவின் நிறைவாக ஐசிஎப் பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்ற பசுமை படைவகுப்பு மரியாதை (Green Guard of Honor) ஐசிஎப் குழுவினருக்கு தரப்பட்டது.

SR.PRO